



شیخانه شہزادی پرنسپل

## **திருவள்ளுவர் கழக வெளியீடு-2**

கி. என் வித்தாதன், கூரமுக்கம்

## குழந்தையும் தெய்வமும்

கழகத்தின் முதல் வெளியிட்டில் தலைகட்டில் முருகனாய்ப் பிறகு தோர் வாழுவேண்டிய வழியறிந்து வாழுவேண்டும். அவ்வழிக்கு அதனாத்துக்கா என்று பெயர் அறம் இரண்டு வகைப்படும். இல்ல அம துவறம் திரு வழிகளிலும் மனதிலே குற்றமிருத்த வித்துக்கா துவறம் விராஸ் பழிக்கப்படாமல் கடத்தப்பட்டால் ஏல்லடித் தனக்கு வழிபட்டது. அதுவறம் ஏன் பழிக்கப்படும் எனின்?

“மூழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பறியப் போயிருப்பதின்”

என்ற கூறப்பட்டிருக்கிறது. மழித்தல் என்பது தலை மயிலை  
மழுங்க மொட்டையூட்டுவதற்கிடைல். சீட்டுவும் என்பது அதிலே மயிலை  
நீளவரவிடவு. மொட்டையூட்டுப்பதும். கூடுமுடி குரிப்பதும்  
அதற்கிணின் அடையாளம். உலகம் பழிக்கும் குற்றங்கள் என்னிடம்  
நின்றை என்பதற்கு அறிகுறி. உலகம் பழிக்கும் செயல்விளை ஒழித்து  
ஒதுக்கி தங்களையிருந்து மழிக்கோயோ. சீட்டுவே வேண்டுகிறது. அதைகுற்றும் சீட்டினுட் யோதும். அவரவர் இந்தப்படி குடியிருப்பதற்குமிருந்துவர்கள். முழுவுமொட்டையும் வேண்டார்கள். அதை  
ஏதாவது அடிக்கிறது என்றும். அப்படிச்சிகுஞ்சாலும் மனதுத்திற்கும்  
நிறைவேர்கிறது.

“குருவில் இருந்து மூன்று வீரர்களாக தங்கள் பெயரை எடுத்து விட்டு வருகின்றனர்”

மாதிரி குள் பெருமைக்கு ஏற்பாடு வழங்குவதேயும் நிலைமை போன்ற சூழல் பழக்கத்தைப் பார்வை செய்து கொண்டு மாதிரி குள் மற்றும் செல்லுக்கு வரும் பொருள்கள் பொது விதமாக விடுவதை அடையாது.

## MAHAMADHYAVATTA

பட்ட தலை மயிர் குப்பையிலே சேர்து பொசக்கப்படுவதுபோல அவன் வாழ்க்கை நிலை சாய்ந்துவிடும். உலகம் பழிக்கும் குற்றம் எனவ?

“காமம் வெதுளி மயக்கம் அம்முன்றின்  
நாமம் கேடக் கேடும் நோய்”

காமம் என்பது தன் மனைவி தவிர பிற பெண்களிடத்துக் கொள்ளும் ஆகை. வெகுனி என்பது கோபம். மயக்கம் என்பது உண்ணமயல்லாதவைகளை உண்ணம் எனக் கொள்ளுதல். இம் மூக்கறின் பெயரும் தெரியாமல் அழித்துவிடவேண்டும். இத்த மூன்று குற்றங்களும் கீங்கினுல் பிறப்பாகிய கோய கீங்கும். முத்திப் பேறு கிடைக்கும். இம்மூன்று குற்றங்கள் உள்ளவரை உலகம் பழிக்கும். இக்குற்றங்களை கீக்க இன்றைமும் சாலச்சிறந்தது: ஆகையால்

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்  
நன்கலன் நன்மக்கட்ட பேறு”

ஒருவனுக்கு தன் மனைவியின் ஏற்குண ஏற்கெய்க்கையோ உண்ணம் தருவதாகும். கல்ல குழஞ்சைகளைப் பெறுதலே அங்கன்யைக்கு கல்ல ஆபரணமாம். இல் வாழ்க்கையில் துணையாயிருப்பவர்கள் மனைவி அம்மனைவியைத்தான் “வாழ்க்கைத்துகீச எல்ல” என்றார். கல்ம் என்பது உண்ணம் அல்லது அழுகு. ஒருவனது வாழ்க்கைக்குத் துணையாயிருக்கும் அழுகே மனைவி. அவ்விருவர்க்கும் சேர்க்கும் கல்ல குழஞ்சைகளை கிடைத் தூபரணம். ஒருவன் சேர்த்! சேர்த் தூபரணம் பொருள்களைத் தேடிக்குவிக்காம். வாழ்க்கைத்துணையாயிருக்கும் மனைவி அவைகளை ஏற்றுவது பாதுகாப்பியாகும்; வகுப்படிக்குத் தகவாறு கொடு செய்யவேண்டும். வீட்டில் உணவு வகுக்கும் மற்றும் விருட்டிகளினாலும், முதன் கோணான் பாதுகாப்பையேண்டும். அவன் விருப்பமற்று தெய்வையேண்டும், கடலில் உயிர் விருத்த வாழ்வையேண்டுமா?

இரண்டு உடல்களுக்கும் ஒரு பயிராக இருத்தல்வேண்டும். கணவன் சொல்லை மனைவி தட்டக்கூடாது. மனைவி சொல்லை கணவன் மீறக்கூடாது. இருவரும் ஒரு மனப்பட்டால் வாய்ப் பேச்சுக்கு இடமில்லை. குறிப்பறிந்து செய்யவேண்டும். இப்படிப் பட்ட பெருமைக்குரிய மனைவியே வீட்டுக்கு மங்கலம். குழந்தையே ஆபரணம்.

“பெறுமெற்றுள் யாமறிவதில்லை அறிவறிந்த மக்கடபே றல்ல பிறு”

இவ்வகுக்குத்தீலே பணத்தை சிறையத்தேடுகிறோம். சிலக்கண் சிறையத் தேடிவைக்கிறோம். சிறைய கணக்கள் செய்துகைவக்கிறோம். இவைகளில் என்னாம் ஒரு அளவும் சந்தோஷமும் இருப்பதில்லை. மேறும் மேறும் ஆகையும் தேவைதில் வருத்தமும் காப்பாற்றுவதில் வருத்தமும் இழப்பதில் வருத்தமும்தான் உண்டாகிறது. என் இப்படி யாருக்காக வருத்தி வருத்திசீர்க்கிறோம். பின்னால் வருபவர்களுக்கல்லவா? ஆகையால் இச்செல்லங்களை எவ்வளவு தாங்கு என அடையும் உரிமை பெற்ற மக்கள்தான் மற்றெல்லாத் தெவைகளிலும் சிறந்த செல்லும். தேடிய செல்வத்தை ஒழுங்காக முறையிலே பாதுகாக்கவும் மேறும் வராக்கவும் வேண்டிய நிலை படைத்த குழந்தையே வேண்டும்.

“தென்புலத்தார் தேய்வும் விருந்து ஒக்கல்தான் என்றும் தூம்புலத் தாரே ரும்பல் தலை”

முக்காய்ப் பிரத்தோச முக்கோடு தேடிய பொருளை ஏது செய்யாமல் காப்பாற்றுவதேண்டும். எல்ல வழியில் செல்ல வேண்டிக்கூட விருத்தி செய்யவேண்டும். சம்பாதித்த பொருளை ஏது நூலைச் சுடுகிறதோ செய்யவேண்டும். ஆக ஏது நூலை நிறுத்தாரா மினாத்தார் செய்யும் கூட. செய்யும் நூலை செய்யும் கூட, புதிப்பாக வந்த விருத்திகளுடை

ஏதும் நன்டையின் செய்தல். இவ்வளை அறிந்து செய்யத்தக்க மக்கள் வெண்டும். ஆகையால் இயங்காத்திரி பிறக்கப்பட்ட மக்கள் என்று ஆன் யானோக் குறிக்கும். பென் மக்கள் கட்டுப் பத்தங்களைப் பார்த்தில் உணர்வுகள் வர்கள். அதைப் பள்ளி அறியச் சிறந்த அறிவுறிப்பிலீனி கீழ்க்கு, ஆசிர் கடவுளில் நிலை பெற்றெயல். இச்செயல் பெண் பாலார்க்கு இயங்காதப் பொருள்க்கிழது. இவ்வற்றைக்கெய்ய இயலாமல் பொருளைத்தேடி அலைந்து விழிக்கும் ஆண் மக்களுக்குத் தீண்பாக வாழ்க்கை கடத்த வது பெண்மைத் தெய்வம்.

**“தற்காத்துத் தற்கோண்டாற் பேணித்தனைக் காள்ற  
கோற்காத்துச் சேர்வாவிலர்ஸ் பேணே”**

நூல்களில் காற்றுக்கென்று நான் இந்தியாவில் கணவினாக சொப்பாற்ற ஆண்மையில் ஆண்டு அமைக்கவைத் தங்குத செய்து அங்கூரிக்காத்துச் சீர்வாவிலர்ஸ் பேணே. அண்மைக் காற்கள், நூன் சூலைக்காற்கள், குழங்கு சூரிய மக்காறு, அந்தால் இவ் சீர்வாவிலர்ஸ்திரும் ஆசிர் கடவுள்களிலும் கீஞ்சுடு காற்கள் குத்தா ஏறு பிறப்பிலீனி கீழ்க்கு ஆசிரியை கணித்தும் அறியாததும், மக்களுக் குறிந்து வாய்க்கால் வெண்டும்.

**“எழு பிறப்பும் தியவை தீண்டா புழிப்பிறங்கா  
பண்புடை மீக்கிட் பேற்னே”**

பழிக்கப்படாத ஏற்குண்ணிலிருப்புடைய அவ்வளைப் பெண்டு பின், கேவர், மனிதர், விளக்கு, பறைய, ஊர்வன. சீர் வாழ்வன, இரவிங்கம், சீர்வாவிலர்க்கைய ஏழுங்காவான பிறப்புக்களிலும் ஆண்பும் கள் பலன்களுக்கு அடையாளப்பட்டது. முதல் குருளில் அறிவிக்க வேண்டும் என்று நூன் மக்கால் அறிவுறிப்பில் ஆசிரியை பண்புடை மீக்கிட் “பேற்னே” என்று பேண் மக்களைக் குறித்து, பிப்பிடி என்ன.

“அன்பும் அறஞுமுடைத்தாயினில் வாழ்க்கை  
பண்பும் பயனும் மது”

என்ற குறளில் அன்பும் அறஞும் பண்பும் பயனும் என்றார். அங்பு என்றது தன் மனைவியிடத்து அன்பும், அறஞும் என்றது பிறர்க்குப் பகுத்துண்ணும் அறஞும், பண்பும் என்பது. இல்

வாழ்க்கைக் குணமும், பயனும் என்றது இவ்வாழ்க்கையின பிரயோசனமும் ஆகும். இதில் பண்பு என்ற சொல் இயல்பாக உயிர்க்குவேண்டிய உணவு ஒட்டி உடலில் நிலைபெற நிறுத்தும் மனைவியைக் குறித்கும். ஆகையால் “பண்புடை மகன் பெறின்” என்றது அவ்வாண்பு செலுத்தற்குரிய பெண்மக்களைப் பெறின் என விளங்கும். அததகைய பெண்களைப் பெற்றால் ஒழுங்காக உயிர் ஓம்புவர். ஏழு பிறப்பிழும் தீயவை தீண்டா. மக்கட் செல்வும் என்றதால் செல்வத்தைத் தமக்கும் வைத்துக்கொண்டு பிறர்க்கும் உதவுவதுபோல் இம் மக்கட் செல்வத்திலே தன் குலத்திற் குரியவுன் ஆண்மகன். பிறர் குடிச்கு உதவக்கூடியவுன் பெண்மகன். எல்லா தானத்திலும் சிறந்தது கண்ணிகாதானமல்லவா? எகை தணி, மணி, பூரி முசலிய சிடனங்களோடு பிறகுக்கு அளிக்கப்படும் செல்வமல்லவா? அகையால் ஒருவன் தன் குடிப்பெயர் நிறுத்த ஒரு ஆண், தன் குளம் பிற இடங்களில் விளக்கமுற ஒரு பெண் பெற தல் என்பது விளக்கு கிறது. பிறந்த குடியையும் புகுங்க குடியையும் விளக்கச் செய்யவுளவுள்ளவா பெண். இதுதான் அன்பும், அறஞும், பண்பும், பயனும், ஆணும், பெண்ணும், அறமும், இன்பமும்.

“தம் போருள் என்பதம் மக்கள் அவர் போருள் தந்தம் விஜென்யான் வரும்”

தட்டுமுடைய மக்களைத் தங்களுடைய பொருள் என்ற சொல்லுவர் அறிவிடோர் அந்த மக்கள் சம்பாதித்த பொருள் தம்முமக்குறித்து அவர் செய்த எல்லையாலேவரும். அறிவிற்கு ஆண்மதனுடியிட

பண்படைய பெண்களும் தம் பொருள் என்று சொல்லுவர் தம் குடியிலே அறிவறிந்த ஆண்மகன் தன் முன்னோக்குறிக்குதல் செப்பும் விளையும் பண்புடைய பெண்மககள் தான் புகுந்த குடியிலே தங்கை வின் குடிப்பெயரை குறித்துச்செய்யும் விளைகளும் தன்னைச் சார்க்குது வரும். இம் மூன்று குறுக்களில் முதல் குறள் அறிவறிந்த ஆண் மகளை தீரண்டாவது பண்புடைய பெண்மகளை, மூன்றாவது தம் மககள் என்று பொதுப்படக கூறி அவர் பொருள் என்று, ஆண் மகளும் பெண் மகளும் அவரவர் குடியிலே தந்தம் குடிப்பெயர் அழியாதவாறு கல்வினை தீவிளைகளைச் செய்வது அக்குடியில் இன்னர் மகள் இளஞர் மகள் என்று தன்னையே சாருவதும் விளக்குகிற தல்லவர் தமபொருள் ஏன்பதும் தங்கையும் தாயுமாகிற தங்களது பொருள் என்பதும் தெளிவாகிறது.

“அமிழ்தினும் ஆற்ற இனிதே தம் மக்கள்  
சிறுகையளாவிய கூழ்”

முன் கூறிய இருவகைச் சிறப்பும் பொருங்கிய தம்முடைய மக்களது சிறிய கையினாலே அளையப்பட்ட சோருந்து யிருக்குகிற முடைய அமிர்தத்தைவிட மிகவும் இளிமையானது. தாம் சாப்பிடும் போது பக்கத்திலே இருந்து சின்னங்குசிறிய கைகளாலே காம் உண்ணும் உணவைத் தழாவத்தும் அப்படித் தழாவிய உணவை காம் உண்ணலும் பெருக் களிப்பை உண்டாகும், இதை அனுபவித்தவர் அறிவர். மக்களே தங்கள் சிறந்த சென்னம் எனக் கொண்டு வாழுபவர் மக்களைவிட்டுத் தனித்து உண்ணமாட்டார்கள் அம்மக்கள் தம் கையால் தழாவுவதிலும் காம் அதை உண்ணுவதிலும் சிறந்த உண்மைகள் இருக்கின்றன. சிறுத்தொங்கர் காலத்திலும் அப் பூதியடிகள் கைதெயிலும், சாப்பிடும்போது உண் மக்களைக் கூப்பிடு என வருவதைக் கண்க. குழந்தைகள் பிறக்கப்பிரது கமது வர்ய் குதியைத் தேடக்கூடாது, குழியுள்ள கல்ல படிக்கத்தைகள் எவ்வளம் குழியுள்ளதை என்று ஒதுக்கவிசென்றும் அழியாதார் கஷ்டி, சிறுப்புறுத்துக்கு சாதம் உடப்புத்துயும் கண்ணப்பார்வது

R U.V. SWAMINATHA IYER LIBRARY  
MHNIVANMIYUR MADRAS -

தம் வாயிலே அதுக்கிப்பார்த்து தேன்கலங்த மாயிசத்தைச் சிவபெரு  
மானுக்கு ஊட்டியதும் வளவித்துப் பாருங்கள். கண்ணப்பர்  
குறுகிறார்:

கோழுவிய தகைகள் எல்லாம்  
கோலினில் தேரிந்து கோத்தங்கு  
அழவுறு பதத்தில் காய்ச்சிப்  
பல்லினால் அதுக்கி நாலில்  
பழகிய இனிமை பார்த்துப்  
பதத்தில் இவ்விறைச்சி கால  
அழகிது நாயனீரே  
அமுது செய்தருஞும் என்றார்.

ஹனமுது கல்லையுடன்  
வைத்து இது முன்னையின் நன்றால்  
என்மோடு மான்களைகள் மரை  
கடமை இவை இவற்றில்  
ஆன உறுப்பு இறைச்சி அமுது  
அடியேனும் கவவ கண்டேன்  
தேஷுமுடன் கலந்தது இது  
தித்தக்கும் என மொழிந்தார்.

: கண்ணப்பருார் குழந்தை. சிவபெருங்கள் தங்கை : முதல்கள்  
கொழுத்த தகைகளைப் பொருத்தி கோத்தார் கெருப்பிலே  
பதமாகக் காய்க்கின்றார். தம்பல்லிலே அதுக்கிப் பதம் பர்த்தார்  
மிகவும் உன்றுப்பிருக்கிறது. தங்கையாரே உன்றும் சூக் அன்போடு  
வேண்டியிருார். அதுதான் முன்னையினும் கல்வது இது. பலவாறாக  
உறுப்பு இன்றைச் சுடியேறாமல் கூவவண்டேடு. கேளும் உடல்  
ஏதோது. இது தித்திக்கும் என்கிளாக்குவார். குழந்தைகள்  
அதிகாரம் உண்ணப்பரிடத்தில் பாருங்கள். வொன்னியினாக்குவில்

பேசுகிறார். குழங்கை அண்போடு தத்தித் தத்தி வந்து சன்வாய் கவன்து தன் வாயில் இருப்பதைத் தன் கையிலே எடுத்து அன்பன் வாயிலும் அம்மை வாயிலும் தீணிப்பதையும் முகத்தோடு முகம் வைத்துக் கொள்கூடுவதையும் நினைத்துக்கொள்ளுங்கள். சிவபெருமான் தமது குழங்கையின் அன்பை சிவகோரகியாருக்கு எப்படிக் காட்டினார் என்பதையும் என்னைப் பாருங்கள். உலகத்திற்கு ஒப்பற்ற தங்கையாகிய ஒரு பெருக்கெட்டியுத்தனிடம் பேரங்கூடுகளினாலும் தமக்குச் சிறந்த பிரியமானவற்றை எல்லாம் கடவுளுக்கு எனக் கொடுக்கும் சிறந்த புகழையும் குழங்கையிடத்தில் கொள்ளும் அன்பினால் கற்றுக்கொள்ளுகிறோம். மறம் மிகுங்குவரும் இக்காலத்தில் குழங்கைகளைச் சாக்குப் போக்குச் சொல்லி வெளியேற்றிவிட்டுக் கைவைத் தானிட்டுக்கொண்டு தனித்துத் தன் வயறு கொழுக்க எண்ணும் தாய்மாரையும் தகப்பன் மாரையும் எண்ணைப் பாருங்கள் தகப்பன் வீதியிலே காதடைத்துக் கிடக்க மகன் உள்ளே எண்ண யிசாரமில்லாமல் தின்பதையும் எண்ணைப்பாருங்கள். தகப்பன் தாயிடத்தில் குழங்கைக்கும் குழங்கையிடத்தில்தாய்த்தங்கைக்கும் ஏற்படும் அன்பே முத்திப்பேற்றைய முதல் காரணம். தன் வீட்டிலே மனைவி யும் மகனும் கூழுக்கௌய் தான் மட்டும் ரவீன் முறையில் வெளியே பேராய் தீணி தின்னுபவர்களும் யோசித்துப் பாருங்கள். தன் மனைவி மக்கள் தகப்பன் என்றங்களைச் சார்ந்தவர்களிடம் அன்பு வளராமல் பிறரிடத்திலும் பிற உயிர்களிடத்திலும் நிலைத்த அன்பு எப்படி உண்டாரும். போலி அன்பரகத்தான் இருக்கமுடியும்.

மக்கள் மெய்தீண்டல் உடற்கிண்பம் மற்றவர்  
கோற்கேட்டல் இன்பஞ்செலிக்கு”

இருவனது உடம்புக்குத்தன் மக்களது உடம்பைத்தின்டுதல் இன்பம். அந்த மக்களது சொற்களைக் கேட்பது எதுக்கு இன்பங் கரும். இதில் சொல் என்பது குழங்கைப் பருவத்திலே பேசும் மழைவைச் சொல் மாத்திரமன்று. தம் மக்கள் காளைப்பற்றுவத்திலே பேசுகின்ற கற்றறிந்த கொள்கொட்டுக்கொட்டும் இன்பத்தரும். வெய்யிலில்

சுற்றித்திரிந்துவிட்டு களைப்போடு வீட்டுக்கு வந்ததும் அப்பா அம்மா என்ற மழலைச் சொல்லோடு தத்தித்தத்தி வரும் குழங்கையை எடுத்து மார்போடு அணைத்துக்கொண்டால் களைப்பு சீங்குமாம்.

“குழனிது யாழினிது என்ப தம் மக்கள்  
மழலைச் சொல் கேளாதவர்”

மேவேகநிய இருபகுவததுச் சொற்களிலும் தங்கள் மக்களுது குழங்கைப் பகுவதது மழலைச் சொற்களைக் கேளாதவர்கள்தான் புல்வாங்குமலுது இசையும், வீணையினது இசையும் இனியது என்று சொல்வா முதலில் மக்கள் கையில் துளாவிய கூழ் வாய்க்கு இன்பம். அவர் மெய் தீண்டல் உடற்கு இன்பம். அவர்கள் மழலைப் பேசுச் சாதுக்கு இன்பம், தினங்நோறும் அவர்களைப் பார்ப்பதே கண்ணுவகு இன்பம். எடுக்கும்போது உசிதமுகர்வதே மூக்குச்சு இன்பம், இப்படி மெய்வாய்களை மூக்குச் செவியென ஜூங்துக்கும் இன்பம் கொடுக்க சிற்றது. இதையறிந்து குழங்கையிடத்தில் அன்ப செலுத்தினாலும் மெய்வாய் கண் மூக்குச் செவி என்ற ஜூங்தினாலும் வரும் ஆசைகளை அடக்களாம், ஜூங்பொறிகளின் ஆசையை அடக்குவததான் தறங்கு அடிப்படையானது. இந்த ஜூங்து புலன்களையும் தன் வழி இருந்ததைக் கொள்ளுகிற தெய்விக சக்தி குழங்கையிடம் இருக்கிறது சுருக்கச் செவன்னால் குழங்கை விருப்பு வெறுப்பற்றது. கன்ஸமை தீண்மை அறியாதது, தெய்வ ஒளி உள்ளது. ஒரு மனதுடையது நமது பழக்க வழக்கத்தில் இரண்டுபடுத்தி ஏம் வழிக்கு இருக்கிறோம் குழங்கை தன் கால் வைகளை சீட்டி சீட்டி அழுவதை உற்றுப்பாருங்கள். அப்பா என் பிறந்துவிட்டேன். சீ என் இன்னம் போன்ற தொண்டு அலைகிறோம். உன்னு ஆசையாகிய மானையை நான் கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துக்கொள்ளுகிறேன். எண்ணைப்போல் பரிசுத்தமான எண்ணைத்தை இன்று முதல் கொஞ்சம் கொஞ்சமாக வளர்க்கெய்து கூனமடைய வழி தேடு என்னம்மைய் பசுாத்துப்பார்த்து அழுகிறதோ இப்படி ஆசையை அழித்துக் கேருப்பத்தை கீழ்க்கண்டு

கச்சைப் போக்கும் குழங்கை தெய்வமல்லவா? ஆகையால்கான் “குழந்தையும் தெய்வமும் கொண்டாடுமிடத்தில்” என்றார்.

“தாங்கூத் மகற்காற்று நன்றி அவையத்து முந்தியிருப்பச்சேயல்”

தகப்பன் தன் மகனுக்குச் செய்வேண்டிய உதவி என்ன எனில் கற்றவர் கூடியிருக்கும் கைபவில் தன் மகன் முதன்மையாலிருக்கும்படி செய்பவேண்டும். குழங்கை தகப்பனுக்கு ஐம் பொறியளிக்கக் கூடியிருக்கிறது தகப்பன் செய்வது அதற்குப் பிரதியுபகாரம் தான் இதைத்தவறுமல் செய்யவேண்டாமா?

“தம்மில் தம்மக்கள் அறிவுடைமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது”

தம் மகனாது அறிவுடைமையானது இந்தப் பெரிய சிலத்தில் சிலைத்து சிற்கிற உயிர்களுக்கெல்லாம் தம்மைவிடப் பக்கமடஞ்சு இனிமையைத் தருவதாயிருக்கும், இதில் தம்மில் தம் மக்கள் என்றதனால் தங்களைவிடத் தங்கள் மக்கள் என்பது விளங்கும். தாயும் தங்கையும், அறிவறிந்த ஆண் மகளையும் பண்புடைய பெண் மகளையும் அவர்கள் தங்களைவிட சூறந்த குடியிலும் புகுந்த குடியிலும் அறிவுடையவர்களையிருப்பது, உலகத்தில் உள்ள பிற உயிர்களுக்கெல்லாம் இனிது.

“நன்றபோழுதில் பேரிதுவக்கும் தன் மகளை காண்றேன் எனக்கேட்டதாய்”

தன் மகளைப் பிறால் எவ்விசெனில் சிறந்த ஏற்கும் முடையோன் எண்செல்லக் கேட்டதாய் தான் அவளைப்பெற்ற நூலுத்த கால சுதா இருந்த சந்தோஷத்தைவிட பக்கமடஞ்சு சந்தோஷமுடைவார்கள் மகளைக் கேட்காமலே தெரிக்குமென்றென்றார்கள். மகளைப்பற்றிப் பிறர் சொல்லிக் கேட்டவிலே ஆசங்கை, இன்னி?

“ஈன்றுள் பசிகாண்பா ணையினுஞ் செய்யற்க  
சான்றேர் பழிக்கும் விளை”

தன்னைப் பெற்ற தாய் பசித்திருக்கத்தான் பார்த்திருக்கப் பெற்றானாலும் அப்பு தீர்க்கவும் சான்றேர் பழிக்கும் தொழில் செய்யலாது. தாய் வறுமையால் பசி மிகுங்க காலத்திலும் தன் மகன் அப்புக்கை நீக்கற்குங்கடச் சான்றேர் பழிக்குங் தொழில் செய்வதைக்கேட்க வருந்துபவன்.

“மகன் தங்கைக்கு ஆற்றும் உதவி இவன் தங்கை  
எந்நோற்றுஞ் கோல் எனுஞ் சோல்”

மகன் தங்கைக்குச் செய்யும் உதவி மகன் தன் அறிவு ஒழுக்கங்களினாலே தன்னைப்பார்த்தோர் இத்தகைய மகனைப்பெறுதற்கு இவன் தகப்பன் என்ன தலம் செய்தானே எனக்கூறும்படி புது தேட வேண்டும். இங்கனம் தக்கை செய்த உதவிக்கு மகன் பிரதி உபகாரத்தைச் செய்தல் வேண்டும்.

“எந்நன்றி கோன்றுற்கும் உய்வுண்டாம் உய்வில்லை  
செய்ந்நன்றி கோன்ற மகற்கு

எத் தன்றியை மறந்தாலும் பிழைப்பு உண்டு. ஒருவர் செய்த என்றியை மறந்த மகனுக்கு பிழைப்பு இல்லை. எந்த என்றியை மறந்தாலும் பிழைப்புண்டு மகனுக்கு தக்கை செய்த என்றியை மறந்த வனுக்குப் பிழைப்பு இல்லை. மகனுக்குத் தக்கை செய்யவேண்டிய என்றியைச் செய்யாத தக்கைக்குப் பிழைப்பில்லை. ஆனாயால் மகனுக்குச் செய்யவேண்டிய என்றியைத் தவறாமல் செய்யவேண்டும். மகன் தக்கைக்குச் செய்யவேண்டிய என்றியைத் தவறாமல் செய்யவேண்டும். இதிலும் தக்கையும் தாயும் செய்த உதவியை விளைத்து ஆண்மகன் பிரதி என்றி செய்யாத காலத்துப் பெண்மகன் தாய் தக்கையர்க்கு உதவுவதைக் காண்க. எனவே மகனுக்கு ஏற்புத்திடு

கற்றனர். தங்கை மகனுக்குக் கல்வி கற்றுக்கொடுக்கவேண்டும். மகன் கற்ற வழியில் நடக்கவேண்டும் என்பது தெளிவாகின்றது. அன்பர்களே!"

இது சூசந்தின் இரண்டாவது வெளியீடு. அடுத்த வெளியீடு சிற்றலை 1-ல் வருஷ விழாவோடு வெளியாகும். ஆனால் விழாவுக்கு வாது தாலூக்காவின் அரிய புலவர்களோடு வெளியூட்களிலிருந்து அபிவிருத்தியும் கட்டுப்பாளுவது தேவார கோவூத்தியாரையும் வரவழைக்க எந்தெனிப்பிருக்கிறோம். இங்கன் முயற்சிக்கு அன்பர்களின் தாராளமான உதவி மிகவும் அவசியமானது. தின்வருடம் கழகத்திற்கென்று ஒரு இடம் அமைக்கவேண்டும். எல்லோரும் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பாக நடத்தி வழக்கப் பண்வடின் கேட்டுக்கொள்ள விரும்.

தா. வை. செல்லப்பன்,

கருதியதிரி,

திருவள்ளுவர் கழகம், தராமங்கலம்.

M. V. SWAMINATHA IYER  
TIRUVANMALLAI  
MADRAS

